

## இறைக் கொள்கையும் அரசு நிதியும்

### 6.1 பொதுநோக்கு

இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மைச்) சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட இலக்குகளையும், 2004 யூலையில் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களையும் எய்தும் விதத்தில் 2004 இல் இறைக்கொள்கை நெறிப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இறைக்கொள்கையானது இறைத்திரட்சி செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல், அரசு முதலீடுகளை அதிகரித்தல், படுகடன் முகாமைத்துவத்தினை வலுப்படுத்தல், படுகடன் சந்தைகளை அபிவிருத்தி செய்தல், அரசு தொழில் முயற்சிகளை மீளமைப்புச் செய்தல், மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் என்பனவற்றின் மீதும் கவனம் செலுத்தியவேளையில் இறைத் தொழிற்பாடுகளை மேற்கொள்கையில் வெளிப்படையான தன்மையினையும் பொறுப்புக்கூற வேண்டிய தன்மையினையும் அதிகரிப்பதில் வலியுறுத்தல்களை மேற்கொண்டன.


எனினும், அரசுரைச் சேகரிப்பில் ஏற்பட்ட நடுவல்களுக்கும் செலவினத்தின் அதிகரிப்புக்களுக்கும் வழிவகுத்த மோசமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீட்சர் மாற்றங்களின் காரணமாக 2004 இல் பொதுவான இறை முகாமைத்துவமும் இறை இலக்குகளைப் பேணுவதும் சவாலுக்குரியனவாக மாறின. மேலும், எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நிதியிடலிலும் தனியார் மயமாக்கல் பெறுகைகளிலும் காணப்பட்ட தாமதங்களும், குறைந்த அளவும் அரசு நிதியினை முகாமைப்படுத்துவதில் காணப்பட்ட இடர்ப்பாட்டினை தீவிரப்படுத்தின.

வரித்தளம் விரிவடைந்தமை மற்றும் வரிச் சேகரிப்பு மேம்பாடடைந்தமை என்பனவற்றின் தாக்கத்தினைப் பிரதிபலித்து வரி/மொ.உ.உற்பத்தி விகிதத்தில் காணப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும்போக்கு 2004 இல் மாற்றமடைந்தமை ஊக்கம் தருவதாக அமைசின்றது. எனினும், ஆண்டு வரிச்சேகரிப்பு 2004 இன் வரவு செலவுத்திட்ட இலக்குக்கான 14.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியில் 0.9 சதவீதமான குறைப்பினைப் பதிவு செய்தது. இதேபோன்று, செலவினத்தில் ஏற்பட்ட மிகையான அளவு மொ.உ.உற்பத்தியில் ஏறத்தாழ 0.3 சதவீதமென மதிப்பிடப்பட்டதுடன் இது மத்திய அரசாங்கத்தின் பொதுவான இறைப்பற்றாக்குறையினை

மொ.உ. உற்பத்தியின் இலக்கான 6.8 சதவீதத்திலிருந்து (இது 2004 பெப்புருவரியில் தேர்தலுக்கு முன்னைய வரவு செலவுத் திட்ட நிலைமை அறிக்கையினைத் தொடர்ந்து 7.3 சதவீதத்திற்கு மாற்றமடைந்தது) மொ.உ.உற்பத்தியில் 8.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. நிதியில் சாராத அரசு முயற்சிகளின் முக்கியமாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சபை என்பனவற்றின் தொழிற்பாட்டு இழப்பின் விளைவாக தொடர்ந்து காணப்படும் அரசுதுறைப் புற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் 8.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அதிகரித்த அரசு துறைப் பற்றாக்குறையானது உள்நாட்டு மூலங்களிலிருந்தான கடன்பாடுகள் மூலமாகப் பெருமளவிற்கு நிதியிடப்பட்டது. அரசாங்கத்தின் மொத்த தேறிய உள்நாட்டுக் கடன்பாடு ஆரம்ப இலக்கான ரூ.65 பில்லியனுடன் (மொ.உ. உற்பத்தியில் 3.2 சதவீதம்) ஒப்பிடுகையில் ரூ.117 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியில் 5.8 சதவீதம்) அதிகரித்தது. அதேபோன்று, அரசு கூட்டுத் தாபனங்களின் வெளிநின்ற வங்கித்தொழில் படுகடன் ரூ.5 பில்லியனிலிருந்து 2004 இல் ரூ.41.2 பில்லியனுக்கு உயர்வடைந்தது. இதன் விளைவாக மத்திய அரசாங்கத்தின் படுகடனும் அரசுதுறைப் படுகடனும் 2004 இறுதியில் முறையே மொ.உ.உற்பத்தியின் 105.5 சதவீதத்திற்கும் 107.5 சதவீதத்திற்கும் உயர்வடைந்தன.

2004 இல் இறைச் செயலாற்றத்தினை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது. முக்கிய வழிமுறைகள் வரி மற்றும் தீர்வை முறைகளை



அட்டவணை 6.1  
அரசின் இறைத் தொழிற்பாடுகளின் தொகுப்பு

ரூபா மில்லியன்

விடயம்	2003	2004 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2004 தற்காலிக மானவை	2005 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
மொத்த அரசிறை	276,516	331,572	311,473	389,492
வரி அரசிறை	231,648	301,000	281,552	351,119
வரியல்லா அரசிறை	44,868	40,292	29,921	38,373
அரசிறைச் சீராக்கல்கள்	-	-9,720	-	-
செலவினமும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	417,671	469,479	476,905	560,638
நடைமுறை	334,693	357,674	389,678	418,988
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	82,979	111,805	87,227	141,650
இதில் அரசு முதலீடு	87,409	107,528	97,631	144,440
நடைமுறைக் கணக்கு மிகை/ பற்றாக்குறை (-)	-58,176	-26,102	-78,205	-29,496
முதன்மைக் கணக்கு மிகை/ பற்றாக்குறை (-)	-16,029	-16,990	-45,650	-43,146
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-141,155	-137,907	-165,432	-171,146
நிதியிடல்	141,155	137,907	165,432	171,146
வெளிநாட்டுக்கடன்கள்	43,066	49,898	37,071	48,684
வெளிநாட்டுக் கொடைகள்	7,956	10,000	8,681	10,200
உள்நாட்டுக் கடன்பாடுகள்	79,660	65,009	117,243	104,761
சந்தைக் கடன்பாடுகள்	79,830	65,009	112,563	104,761
வங்கியல்லா	100,735	92,009	69,274	104,761
வங்கி	-20,905	-27,000	43,289	-
நாணய மேலாண்மை	-28,559	-	65,828	-
வர்த்தக வங்கிகள்	7,654	-	-22,539	-
ஏனைய கடன்பாடுகள்	-170	-	4,680	-
உள்நாட்டுக் கொடைகள்	250	-	-	-
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	10,223	13,000	2,437	7,500
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக</b>				
மொத்த அரசிறை	15.7	16.4	15.4	17.1
வரி அரசிறை	13.2	14.8	13.9	15.4
வரியல்லா அரசிறை	2.5	2.0	1.5	1.7
அரசிறைச் சீராக்கல்கள்	-	-0.5	-	-
செலவினமும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	23.7	23.2	23.5	24.6
நடைமுறை	19.0	17.6	19.2	18.4
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	4.7	5.5	4.3	6.2
இதில் அரசு முதலீடு	5.0	5.3	4.8	6.3
நடைமுறைக் கணக்கு மிகை/ பற்றாக்குறை (-)	-3.3	-1.3	-3.9	-1.3
முதன்மைக் கணக்கு மிகை/ பற்றாக்குறை (-)	-0.9	-0.8	-2.2	-1.9
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-8.0	-6.8	-8.2	-7.6
நிதியிடல்	8.0	6.8	8.2	7.6
வெளிநாட்டுக்கடன்கள்	2.4	2.5	1.8	2.1
வெளிநாட்டுக் கொடைகள்	0.5	0.5	0.4	0.4
உள்நாட்டுக் கடன்பாடுகள்	4.5	3.2	5.8	4.6
சந்தைக் கடன்பாடுகள்	4.5	3.2	5.5	4.6
வங்கியல்லா	5.7	4.5	3.4	4.6
வங்கி	-1.2	-1.3	2.1	-
நாணய மேலாண்மை	-1.6	-	3.2	-
வர்த்தக வங்கிகள்	0.4	-	-1.1	-
ஏனைய பெறுகைகள்	...	-	0.2	-
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	0.6	0.6	0.1	0.3

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

சீர்திருத்துதல்: மற்றைய விடயங்களுடன் சேர்த்து அரசிறைச் சபையினை ஏற்படுத்தல், பொருளாதார பணிக் கட்டண விதிப்பினை அறிமுகப்படுத்தல், மீண்டெழும் செலவினத்தினை ஒழுங்குமுறைப்படுத்தல்,

நிருவாகிக்கப் பட்ட விலைகளைத் திருத்தியமைத்தல் என்பன மூலம் வரி நிருவாகத்தினை வலுப்படுத்தல்; உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவராண்மையை ஏற்படுத்துவதன் மூலம்

அரசுதொழில் முயற்சிகளை வலுப்படுத்தல், நிருவாக சீர்திருத்தக் குழு மற்றும் நிருவாகத்துக்கான தேசிய சபை என்பவற்றை நிறுவுவதன் மூலம் நிருவாக சீர்திருத்தங்களை வலுப்படுத்தல்; இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மைச்) சட்டத்தின் அறிக்கையிடும் தேவைப்பாடுகளை பின்பற்றுவதன் மூலமும் தேசிய கொள்வனவு முகவராண்மையினை ஏற்படுத்துவதன் மூலமும் அரசு கொள்வனவுகளின் வெளிப்படையான தன்மையினை அதிகரித்தல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தன. உறுதியானதும் பிரதேச ஏற்றத் தாழ்வற்றதுமான் பொருளாதார வளர்ச்சியினைத் தூண்டுவதற்காக அரசு முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இவ்வழிமுறைகள், வீழ்ச்சியடைகின்ற அரசிறை/மொ.உ.உ.விசிடம், அரசு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களின் குறைச் செயலாற்றம், தொடர்ச்சியான உயர்ந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்த அரசு படுகடன் சுமை போன்ற இறைத் துறையில் காணப்படும் பல முக்கியமான குறைபாடுகளை தீர்ப்பதற்கு உதவும். இக்குறைபாடுகளின் தாக்கம் உயர்ந்த கேள்வி அழுத்தம், மிகையான மூலவளத் தேவைப்பாடுகள் மற்றும் தனியார் முதலீடுகளுக்கான நிதியினைத் தடுத்து விடுகின்ற தன்மை என்பனவற்றினூடாக பேரண்டப் பொருளாதார முகாமைத்துவ முயற்சிகளுக்குள்ளும் பரவிச் செல்லக் கூடுமானாகையால் இக்குறைபாடுகளை சரியான நேரத்தில் திருத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

2005 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டமானது இறைச்செயலாற்றத்தில் உறுதியான முன்னேற்றம், உயர்ந்த சேமிப்பு மற்றும் முதலீடு மற்றும் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி, மிதமான பணவீக்கம், மேம்பட்ட வெளிநாட்டு நிலுவை என்பவற்றை இலக்காகக் கொண்ட எதிர்பார்க்கப்படும் நடுத்தரகால பேரண்டப் பொருளாதாரக் கட்டமைப்பினை விபரிக்கின்றது. குறிப்பாக சுனாமி அனர்த்தத்தின் காரணமாக அரசாங்கத்திற்கு நிவாரண, புத்தாக்க மற்றும் மீள் கட்டுமானச் செலவுகள் ஏற்பட்டிருப்பதனால் நடுத்தரகால பேரண்டப் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படலாம். முக்கியமான பேரண்டப் பொருளாதார இலக்குகள், அதாவது மொ.உ.உ.உ.பத்தி வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் ஒதுக்கு அதிகரிப்பு என்பன பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நிவாரண, புத்தாக்க, மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு நடுத்தர காலத்தில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.8 பில்லியன் கொண்ட மதிப்பிடப்பட்ட மூலவளங்கள் தேவைப்படும். உள்நாட்டு மூலவளங்களுக்கு காணப்படும் கட்டுப்பாடுகளை கருத்திற் கொள்கையில், வாக்குறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளை அரசாங்கம் உரிய நேரத்தில்

பெறுவது இம்முயற்சியில் உறுதியான முன்னேற்றத் தினை அடைவதற்கு அவசியமாகும்.

## 6.2 இறைக் கொள்கை வழிமுறைகளும் கொள்கைப் போக்கும்

2004 இல் இறைக் கொள்கையானது இறைத் திரட்சி, அரசு முதலீட்டினை உயர்த்துதல், அரசு தொழில்முயற்சிகளை மறுசீரமைத்தல், படுகடன் முகாமைத்துவத்தினை வலுப்படுத்தல், படுகடன் சந்தைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் இறையின் வெளிப்படையான தன்மையினையும் பொறுப்புக்கூறல் தன்மையினையும் மேம்படுத்தல் என்பவற்றினை இலக்காகக் கொண்டிருந்தவேளையில், பொது மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தியது. இறைத்திரட்சியானது, அரசிறையை உயர்த்துவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதனூடாக முயற்சிக்கப்பட்ட வேளையில் செலவினங்களும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன. சலுகை ரீதியான வெளிநாட்டு நிதியங்களை இயன்றளவிற்கு மிகக்கூடுதலாக ஈர்த்துக் கொள்ளும் விதத்தில் முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்ட வேளையில் ரூபாவினால் நிதியிடப்பட்ட முதலீடுகள் முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ் அரசு தொழில் முயற்சிகளின் வர்த்தக ஆற்றலை அதிகரிப்பதற்காக புதிய உபாயங்கள் பின்பற்றப்பட்டன. இறையின் வெளிப்படையான தன்மையும் பொறுப்புக்கூறல் தன்மையும் இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் அறிக்கையிடுகின்ற தேவைப்பாடுகளை பின்பற்றியதன் மூலமும் தேசிய கொள்வனவு முகவராண்மையை நிறுவியதன் மூலமும் வலுவாக்கப்பட்டது. 2004 இல் வரி மற்றும் செலவினக் கொள்கைகளும் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையில் எதிர்பார்க்கப்படும் இறைத்திரட்சி செயற்பாட்டிற்கு அரசிறை அதிகரிப்பு முக்கிய பங்களிப்பாளராக இருக்குமென்பதனால் அரசிறையை அதிகரிப்பதற்கு பல கொள்கை வழிமுறைகள் மேற் கொள்ளப்பட்டன. முக்கியமான கொள்கை வழி முறைகள், பெறுமதிசேர் வரி முறையினை சீரமைத்தல், பொருளாதார பணிக் கட்டணத்தினை அறிமுகப்படுத்தல், வரி நிருவாகத்தினை வலுப்படுத்தல் என்பனவற்றினை உள்ளடக்கியிருந்தன. வருமான வரி முறையினை வலுப்படுத்தல், கலால் வரியினை மேல்நோக்கி திருத்துதல் மற்றும் தீர்வை அமைப்பினை சீர்திருத்துதல் என்பனவற்றின் மூலம் அரசிறையினை

மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், அரசிறை நடுவல்களுக்கான வாய்ப்புக்களை குறைக்கும் நோக்குடன் 2002 மற்றும் 2003 இல் உள்நாட்டரசிறை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட வரி மன்னிப்பின் செயற்பரப்பினை மட்டுப்படுத்தும் விதத்தில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி வரி மன்னிப்பானது வருமான வரிகளுக்கு மட்டும் ஏற்புடையதாக செய்யப்பட்டது.

பெறுமதிசேர் வரியின் சீர்திருத்தங்கள் இரு பிரிவு பெறுமதிசேர் வரியினை (10 சதவீதம் மற்றும் 20 சதவீதம்) ஒற்றை வீதத்திற்கு (15 சதவீதம்) ஒருமுகப்படுத்தல், நிருவாக சீர்திருத்தங்களுடாக வரிச் சேகரிப்பு மற்றும் மீளளிப்புச் செய்முறையை ஒழுங்குமுறைப்படுத்தல், என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. பெறுமதிசேர் வரி வீதங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அரசிறை இழப்புக்களை சமப்படுத்துவதற்காக இறக்குமதி மற்றும் கலால் தீர்வைகளுக்கு ஈடுசெய்யத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டுக் காலத்தில், எரிபொருள் சிக்கனமற்ற ஊர்திகளின் இறக்குமதிகளை ஊக்கம் குன்றச் செய்யும் விதத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட உந்து ஊர்திகளின் மீதான தீர்வை கணிசமாக உயர்த்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பல உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளீடுகளுக்கு தீர்வைச் சலுகைகள் வழங்கப்பட்டன.

2004 ஏப்ரல் 1 ஆம் நாளன்று பொருளாதாரப் பணிக்கட்டணம் விதிக்கப்பட்டதன் நோக்கம் யாதெனில், கம்பனி வரிகளைச் செலுத்தாத கம்பனித் தொழில்முயற்சிகளை வரி வலையமைப்பிற்குள் கொண்டு வருவதேயாகும். இதற்குப் புறம்பாக, வருமான வரி விலக்களிப்புக்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, பிடித்துவைத்தல் மற்றும் வருமான வரித்தளங்கள் விரிவாக்கப்பட்டன. வரி செலுத்தாதமை, சுய மதிப்பீட்டுத் திட்டங்களின் கீழ் வரி செலுத்தாதமை மற்றும் உள்நாட்டரசிறைத் திணைக்களத்தின் பதிவு செய்தல் தேவைப்பாடுகளுக்கு இணங்கி ஒழுக்காமை என்பன மீதான தண்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடாக வரி இணங்கியொழுகும் தன்மை மேம்படுத்தப்பட்டது.

திறைசேரி செயலாளர் மற்றும் உள்நாட்டரசிறைத் திணைக்களம், சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் முதலீட்டுச்சபை ஆகியவற்றின் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அரசிறைச் சபையொன்று நியமிக்கப்பட்டதன் மூலம் வரி நிருவாகம் வலுப்படுத்தப்பட்டது. தற்போதைய முறையில்

காணப்படும் பிரிவுப்படுத்தப்பட்ட பகுதி, பகுதியான தன்மைகளையெல்லாம் கட்டுப்படுத்தி வினைத்திறனை மேம்படுத்தி தொழில் உறவுகளை முன்னேற்றுவதன் வாயிலாக அரசிறை நிருவாக முறையினை மேம்படுத்தும் பொறுப்பு அரசிறைச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியளிப்பதற்காகவும் பொருளாதாரத்தின் அபிவிருத்தியுடன் இணைந்து செல்லும் விதத்தில் பொதுவான வரிச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதற்குமாக பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய சபையின் கீழ் 2004 இல் வரி விதிப்பு கொத்தணி ஒன்று நியமிக்கப்பட்டது. உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் மேல்முறையீட்டுப் பிரிவொன்று நிறுவப்பட்டமையும் உத்தேச வரிப்பட்டயமும் வரி செலுத்துநர் சார்ந்த சூழலொன்றையும் ஆரோக்கியமான வரி செலுத்துவோர் சமூகமொன்றினையும் உருவாக்குவதற்கு உதவும். மேலும் பிரத்தியேக வரி நீதிமன்றங்களை நிறுவுதல் மற்றும் சுதந்திரமான வரி ஆலாட்சி அதிகாரியின் உத்தேச நியமனம் என்பன வரி செலுத்துவோரின் குறைகளை நியாயமாகவும், விரைவாகவும் தீர்ப்பதற்கும் வரியுடன் தொடர்புபட்ட வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கும் வசதியளிக்கும். ஊழியர்களின் பொறுப்புக் கூறல் தன்மையினை மேம்படுத்துவதற்காக உள்நாட்டரசிறைத் திணைக்கள அலுவலர்களிடையே ஒழுக்கக்கோவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இறைத்திரட்சிச் செயற்பாட்டினை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு மீண்டெழும் செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ச்சியான யுத்த நிறுத்தத்தின் காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பாதுகாப்புச் செலவினமும் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட இறை முகாமைத்துவமும் குறைந்த வட்டி வீதங்களும் வட்டிச் செலவினைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்து செல்லும் எண்ணெய் விலைகள் போன்ற காரணிகளிலிருந்து எழும் வரவு செலவுத் திட்ட மாற்றல்களைக் குறைப்பதற்காக இவ்வாண்டில் நிருவாக விலைகளையும், கட்டணங்களையும், விதிப்புக்களையும் குறிப்பிட்ட அளவிற்கு சரிசெய்யும் பொருட்டு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. அரசு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டமானது வெளிநாட்டு நிதிகளின் மூலமான நிகழ்ச்சித் திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் நெறிப் படுத்தப்பட்ட வேளையில் முன்னுரிமையற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ரூபா நிதியிடல் மட்டுப்படுத்தப்பட்டது.

முக்கியத்துவமிக்க அரசு தொழில் முயற்சிகளை, அரசு சொத்துடமைகளுக்கும்மேலே மீளமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய அரசு நிறுவனமான உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவராண்மை நிறுவப்பட்டது. மீளமைப்பின் முக்கிய குறிக்கோளாக முக்கியத்துவமிக்க தொழில் முயற்சிகளை வர்த்தக ரீதியில் ஆற்றல் வாய்ந்ததாகச் செய்யக்கூடிய விதத்தில் அவற்றின் முகாமைத்துவத் திணையும் வினைத் திறனையும் முன்னேற்றுவதல், சுயமாகவே நிதியியல் அரசியல் தலையீடுகள் அற்ற தன்மை என்பன காணப்பட்ட வேளையில் வர்த்தக ரீதியான விலையிடல், மனிதவள முகாமைத்துவம் மற்றும் கொள்வனவுத் தீர்மானங்கள் என்பனவற்றில் சுதந்திரமான தன்மையை உறுதிப்படுத்துவதும் காணப்பட்டது. முக்கியத்துவமிக்க 12 பாரிய தொழில் முயற்சிகளின் தொழிற்பாடுகள் உபாய தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவராண்மையின்<sup>1</sup> மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அரசு தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு மற்றைய அரசு தொழில் முயற்சிகளின் வினைத் திறனிற்கும் போட்டித் தன்மைக்கும் வசதியளிக்கும் வகையில் சீர்திருத்த செயல்முறைகளைத் தொடர்ந்து மேற்கொண்டது.

பட்டதாரிகளிடையே நீண்ட காலமாக காணப்படும் தொழிலின்மைப் பிரச்சனையினை ஒழித்துவிடும் ஒரு வழிமுறையாக 42,588 தொழிலற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் வெற்றிகரமாக அவர்களது பயிற்சியைப் பூர்த்தி செய்யுமிடத்து தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசு சேவையில் ஈர்த்துக் கொள்ளப்படுவர். இறுதித் தொழில் வழங்குநர் என்ற ரீதியிலான அரசாங்கத்தின் இவ்வகைத் தொழிற்பாடுகள் இது அவற்றால் உருவாக்கப்படக்கூடிய உயர்ந்த சமூக பொருளாதார நல்வாழ்வினைக் கருத்திற்கொண்டு கடந்த காலத்தில் முன்னைய அரசாங்கங்கள் பலவற்றாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும், எதிர்கால வரி செலுத்துவோர் மீது சுமை எதனையும் ஏற்படுத்தாமல் நீண்ட காலத்தில் நிகழ்ச்சித் திட்டமொன்று வெற்றிகரமாக அமைவதற்கு, புதிய ஆட்சேர்ப்புக்களின் விளைவாக அரசு துறையின் வினைத் திறனில்

மேம்பாடுகள் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான முறையில் பங்களிப்பதன் மூலமாக வரித்தளத்தினை விரிவுபடுத்துவது அவசியமானதாகும். இப்பட்டதாரிகளின் மனப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்வதன் மூலம் புதிய தொழில் நுட்பத் தேர்ச்சியையும் சிறந்த முறையில் செயற்படக் கூடிய தகுதியினையும் பெறுவதனை இயலச் செய்து இதனை அடையக் கூடியதாகவிரும்புகும். இது தொடர்பாக ஆட்சேர்ப்பு செய்முறையில் மூன்று கட்ட நடவடிக்கைகள் அதாவது முதலாவது, பொதுத்தேர்ச்சி அபிவிருத்தியில் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்தல், இரண்டாவது, அவர்களுக்கு தொழிலை செய்வதனுடாக பயிற்சியை வழங்குதல், இறுதியாக அரசு துறையிலுள்ள குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் என்பன இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பொருத்தமான உபாயமாகக் கருதப்பட முடியும்.

இறை முகாமைத்துவ பொறுப்பாண்மைச் சட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்டவாறு அரசாங்கத்தின் நடுத்தரகால இறைக்கொள்கை மூன்று அறிக்கைகளில் சமர்ப்பிக்கப்படுகிறது. அதாவது இறை முகாமைத்துவ அறிக்கை-2005, வரவுசெலவுத்திட்டம் பொருளாதாரம் மற்றும் இறை நிலைமை அறிக்கை, மற்றும் 2005 வரவு செலவுத் திட்டத்துடன் 2005-2008 காலப்பகுதிக்கான நடுத்தரகாலப் பேரண்டப் பொருளாதார கட்டமைப்பு என்பன 2004 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கூற்றுக்களின்படி, நடுத்தரகாலக் கொள்கையானது அரசிறையை உயர்த்துவதன் மூலமும் மீண்டெழும் செலவினத்தினை ஒழுங்கு முறைப்படுத்துவதன் மூலமும் தொடர்ந்தும் நெறிப்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில், வரவு செலவுத் திட்ட இலக்குகளைப் பேணும் விதத்தில் மூலதன செலவினங்களில் குறைப்பினை ஏற்படுத்துவதும் தவிர்க்கப்பட்டது. இச்செயற்பாட்டினை பூரணப்படுத்துவதற்கு இறைத்திரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் வலுப்படுத்தலை மேம்படுத்தத்தக்க தொடர்ச்சியான வரிச் சீர்திருத்தங்கள், அரசு தொழில் முயற்சி சீர்திருத்தங்கள், உதவுதொகை செலுத்தும் ஓய்வூதிய முறையினூடான ஓய்வூதிய சீர்திருத்தங்கள், சிலில் பணிச் சீர்திருத்தங்கள் மற்றும் இறைத்திரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நீடித்த தன்மையை மேம்படுத்துவதற்கு உள்நாட்டு முறிச்சந்தையினை அபிவிருத்தி செய்தல் என்பன அவசியமானதாகும். மேலும், இறைச் சீராகக் கங்கள் மிகையான அரசிறையினை எய்துவதனையும், பணவீக்கத்தினை ஏற்படுத்தத்தக்க நிதியிடலை தவிர்ப்பதனையும், மனிதவள அபிவிருத்தியின் மீதான அரசு செலவினங்களைப்

1. முக்கியத்துவமிக்க 12 தொழில் முயற்சிகளாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரசு ஈட்டு முதலீட்டு வங்கி, இலங்கை மின்சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைத் துறை முக அதிகாரசபை, வானூர்தி நிலைய வான் போக்குவரத்து அதிகார சபை, இலங்கைப் புகைவண்டி, இலங்கைப் போக்குவரத்துச்சபை, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் அரசு மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் என்பன காணப்படுகின்றன.

பாதுகாப்பதனையும் உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தியில் தரமான அரசு முதலீடுகளை ஏற்படுத்துவதனையும் நோக்கி நெறிப்படுத்தப்பட்ட வேளையில் கிராமிய மற்றும் நகர வறுமையினைக் குறைப்பதன்மீதும் அதேபோன்று பிரதேச ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மீதும் மிகுந்த கவனம் செலுத்துகின்ற ஏழைகளுக்கு சார்பான வளர்ச்சியை தூண்டுகின்ற அபிவிருத்தி உபாயங்களுக்கு முன்னுரிமை யளிக்கப்பட்டது.

### 6.3 மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட தொழிற்பாடுகள்

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையானது 2003 இன் மொ.உ.உற்பத்தியின் 8.0 சதவீதத்திலிருந்து 2004 இல் மொ.உ.உற்பத்தியின் 8.2 சதவீதத்திற்கு அதிகரித்து 2004 வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்ட இலக்கான மொ.உ.உற்பத்தியின் 6.8 சதவீதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்களவு உயர்வானதாக அமைந்தமைக்கு அரசிறை நடுவல்களும் உதவு தொகைகள் மீதான மேலதிக செலவினங்களும் காரணங்களாகும். 2004 இல் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் 3.3 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் ஆரம்பப் பற்றாக்குறை 2003 இன் மொ.உ.உற்பத்தியின் 0.9 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதத்திற்கு அதிகரித்து, 2004 இன் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட இலக்குகளான மொ.உ.உற்பத்தியின் 1.3 சதவீதம் மற்றும் 0.8 சதவீதத்திலிருந்தும் குறிப்பிடத்தக்களவிற்கு விலகிச் சென்றமையினை எடுத்துக்காட்டியது. இதன் விளைவாக, அரசாங்கத்தின் மொத்த செலவினத்திற்கான மொத்த தேறிய கடன்பாட்டு விகிதமான படுகடன் தங்கியிருப்பு விகிதம் 2003 இன் 29 சதவீதத்திலிருந்து 32 சதவீதத்திற்கு அதிகரித்தது.

#### அரசிறை

2003 இல் மொ.உ.உற்பத்தியில் 15.7 சதவீதமாக இருந்த அரசின் அரசிறை 2004 இல் மொ.உ.

உற்பத்தியின் 15.4 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. இது 2004 இன் வரவு செலவுத் திட்ட இலக்கான மொ.உ.உற்பத்தியின் 16.4 சதவீதத்திற்கெதிராகவும் வீழ்ச்சியடைந்தது. அரசிறையானது 90 சதவீதமான வரி அரசிறையினையும் 10 சதவீதமான வரியல்லா அரசிறையையும் உள்ளடக்கியிருந்தது. இதனால், வரலாற்று ரீதியான போக்கினை மாற்றி மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக வரி அரசிறை அதிகரித்த போதிலும் வரியல்லா அரசிறையில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியின் காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி அரசிறை சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

வரியல்லா அரசிறை மொ.உ.உற்பத்தியின் 2.5 சதவீதத்திலிருந்து 2004 இல் 1.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளில் சில நடைமுறைப்படுத்தப்படாமையினைப் பிரதிபலித்தது. இவை செயற்படாத ஊசே.நிதியக் கணக்குகள் மற்றும் அரசு காணிகளின் விற்பனைகளிலிருந்தான நிதிய மாற்றல்களையும் மத்திய வங்கியிலிருந்தான எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க குறைவான இலாபமாற்றல்களையும் உள்ளடக்கியிருந்தது.


வருமான வரியிலிருந்தான அரசிறை வீழ்ச்சியடைந்தபோதும் வரி அரசிறை 2003 இன்

அட்டவணை 6.2  
அரசிறையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	2003	ரூபா மில்லியன்		
		2004 ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	2004 தற்காலிகமானவை	2005 ஒப்புதலளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
<b>வரி அரசிறை</b>	231,648	301,000	281,552	351,119
வருமான வரிகள்	39,397	61,160	41,372	55,361
பெ.சு.வரி	97,230	124,771	120,382	142,690
கலால் தீர்வை	50,972	59,311	65,790	76,865
இறக்குமதித் தீர்வை	34,184	42,225	41,096	54,815
ஏனைய வரிகள்	9,865	13,433	12,912	21,388
<b>வரியல்லா அரசிறை</b>	44,868	40,292	29,921	38,373
வருமானச் சீராக்கல்	-	-9,720	-	-
<b>மொத்த அரசிறை</b>	<b>276,516</b>	<b>331,572</b>	<b>311,473</b>	<b>389,492</b>
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக</b>				
<b>வரி அரசிறை</b>	13.2	14.8	13.9	15.4
வருமான வரிகள்	2.2	3.0	2.0	2.4
பெ.சு.வரி	5.5	6.2	5.9	6.3
கலால் தீர்வை	2.9	2.9	3.2	3.4
இறக்குமதித் தீர்வை	1.9	2.1	2.0	2.4
ஏனைய வரிகள்	0.3	0.3	0.6	0.9
<b>வரியல்லா அரசிறை</b>	2.5	2.0	1.5	1.7
அரசிறைச் சீராக்கல்	-	-0.5	-	-
<b>மொத்த அரசிறை</b>	<b>15.7</b>	<b>16.4</b>	<b>15.4</b>	<b>17.1</b>

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

வரைபடம் 6.2  
அரசின் அரசிறை உள்ளமைப்பு - 2004



மொ.உ.உற்பத்தியின் 13.2 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதத்திற்கு அதிகரித்து பெறுமதிசேர் வரி, இறக்குமதி தீர்வை மற்றும் கலால் தீர்வை என்பனவற்றிலிருந்தான அரசிறையின் அதிகரிப்புக்களைப் பிரதிபலித்தது. பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை அதிகரித்தமைக்கு பெறுமதிசேர் வரியின் நிருவாகம் மற்றும் மீளளிப்புப் பொறிமுறை ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட மேம்பாடுகளே காரணமாகும். கலால் வரிகளிலும் இறக்குமதித் தீர்வைகளிலும் செய்யப்பட்ட மேல்நோக்கிய திருத்தங்கள், மற்றும் அத்தகைய வரிகளுக்கு உட்பட்ட உற்பத்தி மற்றும் இறக்குமதிகளின் அதிகரித்த பெறுமதிகளுடன் இணைந்து அரசிறையின் அதிகரிப்பிற்குப் பங்களித்தன.


வருமான வரி அரசிறை வீழ்ச்சியடைந்தமைக்கு அரசு பிணையங்களிலிருந்தான பிடித்துவைத்தல் வரியின் சேகரிப்பு குறைவடைந்தமையே காரணமாகும். பொருளாதார பணிக் கூட்டண விதிப்பு வரி அரசிறையில் ஏற்பட்ட குறைப்பினை பகுதியளவிற்கு ஈடுசெய்தமைக்கு கம்பனிகள் ஒன்று சேர்ந்த இழப்புக்களைக் காட்டிய வேளையிலும் கூட அவை வரியினைச் செலுத்த வேண்டியிருந்தமையே காரணமாகும். வருமான வரி அரசிறையில் ஏற்படும் எந்த ஒரு மேலதிக குறைப்பும், வரி அரசிறையின் முக்கிய நமுவல் மூலங்களாக விளங்கும் வரி ஊக்குவிப்புகள் மற்றும் சலுகைகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகளின் அறிமுகத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.

**செலவினம்**


மீண்டெழும் செலவினம், மூலதனச் செலவினம் தேறிய கடன் வழங்கல் என்பனவற்றைக் கொண்ட மொத்தச் செலவினம் முன்னைய ஆண்டின் மொ.உ. உற்பத்தியின் 23.7 சதவீதத்திலிருந்து 2004 இல் 23.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2003 இன் 19 சதவீதத்திலிருந்து 19.2 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் வரவு செலவுத் திட்டத்தின் ஆரம்ப இலக்கு 17.6 சதவீதமாக இருந்தது. மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2003 இன் மொ.உ.உற்பத்தியின் 4.7 சதவீதத்திலிருந்து 2004 இல் மொ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு 2004 இல் குடியிருப்பாளர்களுக்கும் அரசு கூட்டுத்தாபனங்களுக்கும்மான மாற்றல்கள் குறிப்பிடத்தக்களவிலும் சம்பள செலவினம் சிறிதளவிலும் அதிகரித்தமையே காரணமாகும். நிருவாக விலைகளின்

வரைபடம் 6.3  
அரசு நடைமுறைச் செலவின் உள்ளமைப்பு - 2004



வரைபடம் 6.4  
தொழிற்பாட்டின் மொத்த செலவினம் - 2004



திருத்தங்கள் போதியதாக இல்லாமை, சில அரசு கூட்டுத்தாபனங்களின் வினைத்திறனின்மை மற்றும் வாழ்க்கைச் செலவினைக் குறைக்கின்ற வழிமுறைகள் என்பன மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு காரணமாயிருந்தன. சமுத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மீதான செலவினத்தில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பிற்கு இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான நன்மை பெறுநர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்தமை காரணமாகும். வளமாக்கி உதவு தொ திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திர இதுடன் தொடர்பான செலவினங்கள் வழிவகுத்தன. குடியிருப்பாளர்களுச் நலன்புரி மாற்றல்களிடையே பள்ளிச் செலவினம் அதிகரித்ததை 'பிள்ளைகளுக்கு மாத்திரம் இ பதிலாக அனைத்து பர் சீருடை வழங்குகின்ற ' காரணமாகும். 20'

**அட்டவணை 6.3**  
**செலவினத்தினதும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலினதும் பொருளாதாரப் பகுப்பாய்வு**

ரூபா மில்லியன்

விடயம்	2003	2004	2004	2005
		ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
<b>நடைமுறைச் செலவினம்</b>				
பொருட்கள் பணிகள் மீதான செலவு	334,693	357,674	389,678	418,988
இதில் சம்பளங்களும் கூலிகளும்	138,661	158,678	164,529	199,453
வட்டிக் கொடுப்பனவுகள்	91,784	105,015	106,187	140,517
வெளிநாட்டு	125,126	120,918	119,782	128,000
உள்நாட்டு	11,586	15,547	13,904	18,383
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	113,540	105,371	105,878	109,617
இதில் குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	70,906	78,078	105,367	92,435
சமூகத்தி	52,648	61,550	83,585	69,489
ஓய்வூதியங்கள்	8,715	9,000	8,498	9,635
பசளை உதவிக் கொடுப்பனவு	31,150	36,810	36,444	41,916
ஏனையவை	2,191	3,000	3,572	4,200
குறைச் செலவினம்	10,592	12,740	35,071	13,738
மூலதனச் செலவினம்	-	-	-	-900
<b>மூலதனச் செலவினம்</b>	75,089	93,132	83,807	129,111
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	36,580	53,012	40,449	75,184
மூலதன மாற்றல்கள்	38,509	40,120	43,359	59,016
குறைச் செலவினம்	-	-	-	-5,089
<b>மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்</b>	7,890	18,673	3,420	12,539
<b>மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்</b>	<b>417,671</b>	<b>469,479</b>	<b>476,905</b>	<b>560,638</b>
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக</b>				
<b>நடைமுறைச் செலவினம்</b>	19.0	17.6	19.2	18.4
பொருட்கள் பணிகள் மீதான செலவு	7.9	7.8	8.1	8.8
இதில் சம்பளங்களும் கூலிகளும்	5.2	5.2	5.2	6.2
வட்டிக் கொடுப்பனவுகள்	7.1	6.0	5.9	5.6
வெளிநாட்டு	0.7	0.8	0.7	0.8
உள்நாட்டு	6.4	5.2	5.2	4.8
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	4.0	3.9	5.2	4.1
இதில் குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	3.0	3.0	4.1	3.1
சமூகத்தி	0.5	0.4	0.4	0.4
ஓய்வூதியங்கள்	1.8	1.8	1.8	1.8
பசளை உதவிக் கொடுப்பனவு	0.1	0.1	0.2	0.2
ஏனையவை	0.6	0.6	1.7	0.6
<b>மூலதனச் செலவினம்</b>	4.3	4.6	4.1	5.7
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	2.1	2.6	2.0	3.4
மூலதன மாற்றல்கள்	2.2	2.0	2.1	2.5
குறைச் செலவினம்	-	-	-	-0.2
<b>மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்</b>	0.4	0.9	0.2	0.6
<b>மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்</b>	<b>23.7</b>	<b>23.2</b>	<b>23.5</b>	<b>24.6</b>

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு.

5 டிஸ்டிக்டிவ் பொருளாதார மற்றும் உட்ப்பை மேம்படுத்துவதற்கான அரசு முதலீட்டுத் திட்டம் 2004 இல் தொடர்ந்தது. தொழிற்புல அடிப்படையில், 63 சதவீதம் கொண்ட நிதி நுகளின் முக்கிய துறையாக பொருளாதாரப் ப்பு விளங்கியதுடன் இதைத் தொடர்ந்து சமூகப் ப்பு துறை 2004 இல் நிதியு ஒதுக்கீடுகளின் 30 ப்புகளைக் கொண்டிருந்தது. பொருளாதாரப் ப்பு துறையில், போக்கு வரத்தும் தொடர்புடலும், தாயாரிப்பு சுரங்கமகழ்தலும் முக்கிய முதலீட்டுப் ப்புகளாக விளங்குகையில் கல்வியும் நலனும் சமூகப் ப்பு துறையிலான முக்கிய முதலீடாக தொடர்ந்து ியது.

**செலவுத் திட்டக்குறையை நிதியிடல்**

மொத்தப் ப்பறாக்குறையான ரூ.165.4 பில்லியனை ிடுவதற்கு அரசாங்கம் உள்நாட்டு மூலவளங்களில்

ய  
கத்  
தங்கள்  
ஆதிகரிக்க  
ான மற்றைய  
ட சீருடை மீதான  
க்கு, தேவையான  
க்கிடப்பட்டிருந்தமைக்கு  
ளிக்கடப் பிள்ளைகளுக்கும்  
றை மீளத்தொடங்கப்பட்டமையே  
இல் வட்டிக் கொடுப்பனவுகள்

**அட்டவணை 6.4**  
**செலவின் தொழிற்பாட்டுப் பகுப்பு**

ரூபா மில்லியன்

விடயம்	2003	2004 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2004 தற்காலிக மானவை	2005 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
<b>நடைமுறைச் செலவினம்</b>				
அரசு பொதுப் பணிகள்	86,361	89,536	95,443	114,662
உள்நாட்டு நிருவாகம்	24,755	22,738	23,196	31,384
பாதுகாப்பு	47,005	51,978	56,341	62,788
பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	14,601	14,820	15,906	20,490
சமூகப்பணிகள்	104,812	107,771	138,820	145,545
கல்வி	31,673	32,341	33,792	49,288
நலம்	22,073	21,871	25,919	27,118
நலன்புரி	45,849	48,505	73,571	61,456
சமுதாயப் பணிகள்	5,217	5,054	5,538	7,683
பொருளாதாரப் பணிகள்	14,417	19,900	22,100	24,841
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	7,002	8,268	8,876	11,175
வலு மற்றும் நீர் வழங்கல்	9	913	112	190
போக்குவரத்து மற்றும் தொடர்புட்டல்	4,614	4,601	8,560	7,783
ஏனைய	2,792	6,118	4,552	5,693
ஏனையவை	129,104	140,467	133,315	134,840
இதில் வட்டி	125,126	120,918	119,782	128,000
குறைச் செலவினம்	-	-	-	-900
<b>மொத்த நடைமுறைச் செலவினம்</b>	<b>334,693</b>	<b>357,674</b>	<b>389,678</b>	<b>418,988</b>
<b>மூலதனச் செலவும் கடன் வழங்கலும்</b>				
அரசு பொதுப் பணிகள்	5,203	7,138	7,191	7,208
உள்நாட்டு நிருவாகம்	4,826	5,908	5,986	5,506
பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	377	1,230	1,205	1,702
சமூகப்பணிகள்	19,189	28,101	28,996	38,320
கல்வி	7,443	9,610	8,548	14,072
நலம்	5,403	7,755	8,500	12,518
நலன்புரி	841	538	454	218
வட்டமைப்பு	3,249	4,175	6,796	3,247
சமுதாயப் பணிகள்	2,254	6,023	4,698	8,265
பொருளாதாரப் பணிகள்	58,742	72,066	61,271	98,614
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	8,420	10,232	8,207	15,848
வலு மற்றும் நீர் வழங்கல்	23,801	15,458	22,283	24,196
போக்குவரத்து மற்றும் தொடர்புட்டல்	20,238	25,158	22,198	38,421
ஏனைய	6,283	21,218	8,583	20,149
ஏனையவை	4,276	223	173	298
<b>மொத்தச் செலவும் கடன் வழங்கலும்</b>	<b>87,409</b>	<b>107,528</b>	<b>97,631</b>	<b>144,440</b>
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக</b>				
மொத்தச் செலவினம்				
அரசு பொதுப் பணிகள்	5.2	4.8	5.1	5.4
சமூகப்பணிகள்	7.0	6.7	8.3	8.1
பொருளாதாரப் பணிகள்	4.2	4.5	4.1	5.4
ஏனைய	7.6	6.9	6.6	5.9
இதில் வட்டி	7.1	6.0	5.9	5.6
<b>மொத்தச் செலவும் கடன் வழங்கலும்</b>	<b>24.0</b>	<b>22.9</b>	<b>24.0</b>	<b>24.8</b>

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

மிக்ககூடுதலாகத் தங்கியிருந்தமைக்கு குறைந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்களும் தனியார் மயமாக்கல் பெறுகைகளுமே காரணமாக விளங்கின. எதிர் பார்க்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிடல் தொகைகளான முறையே ரூ.65 பில்லியன், ரூ.59.9 பில்லியன் மற்றும் 13 பில்லியன்களுக்கு எதிராக தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகள் ரூ.117.2 பில்லியனாகவும், தேறிய வெளிநாட்டுக் கடன்பாடுகள் ரூ.45.7 பில்லியனாகவும், தனியார் மயமாக்கல் பெறுகைகள் ரூ.2.4 பில்லியனாகவும் விளங்கின.

உள்நாட்டு நிதியிடலில் அரசாங்கம் வங்கியல்லா (ரூ.74 பில்லியன்) மற்றும் வங்கி மூலங்கள் ஆகிய இரண்டிலும் இருந்து (ரூ.43 பில்லியன்) கடன்பெற்றது. வங்கியல்லா நிதியிடலின் முக்கிய மூலங்களாக ஊழியர் சேம நிதியம் (52 சதவீதம்), தேசிய சேமிப்பு வங்கி (20 சதவீதம்) என்பன காணப்பட்டன. வர்த்தக வங்கிகளுக்கு ரூ.23 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவு காணப்பட்டமை யினால் மத்திய வங்கி மட்டுமே வங்கி நிதியிடலின் ஒரே மூலமாகக் காணப்பட்டது.



## அட்டவணை 6.6

## மாகாண சபைகளுக்கான வரவு செலவுத் திட்ட வெளிப்பாடு

ரூபா மில்லியன்

விடயம்	2001	2002	2003	2004 தற்காலீகம்
<b>மொத்த அரசிறை</b>	8,674	9,366	11,625	13,522
வரி வருவாய்	7,539	7,952	9,968	11,544
வரியல்லா வருவாய்	1,135	1,414	1,656	1,978
<b>மொத்தச் செலவினம்</b>	40,094	44,314	49,224	56,964
நடைமுறைச் செலவினம்	33,425	38,268	39,800	46,308
இதில்: தனியார் ஊதியங்கள்	26,169	29,993	30,582	36,079
மூலதனச் செலவினம்	6,669	6,046	9,423	10,656
<b>மத்திய அரசு மாற்றல்கள்</b>	30,948	36,499	37,832	45,848
தொகை வடிவிலான கொடைகள்	24,699	30,574	30,462	35,892
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	596	1,000	607	803
பொருத்தப்பாட்டுக் கொடைகள்	282	307	246	311
மா.சி.அ.கொடைகள் (அ)	4,208	3,405	3,332	3,854
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான வெளிநாட்டுக் கொடைகள்	1,163	1,213	3,184	4,988

(அ) மாகாணங்களுக்கான குறித்துரைத்தல் அபிவிருத்திக் கொடைகள்

மூலங்கள்: உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சு இலங்கை மத்திய வங்கி

கொடைகளின் தொகை முன்னைய ஆண்டினை ஒத்த தொகையாகக் காணப்பட்டது. 2004 இல் இலங்கைக்கான முக்கிய இருபுடை கொடையாளர்களாக தொடர்ந்தும் யப்பான், சேர்மனி, ஐக்கிய அமெரிக்கா அரசாங்கங்கள் விளங்கின.

#### 6.4 துணைத் தேசிய அரசாங்க வரவு செலவுத் திட்ட தொழிற்பாடுகள்

இலங்கையில் துணைத் தேசிய அரசாங்க முறையானது மாகாண சபைகளையும் உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கலின் மூலம் தீர்மானங்களை மேற்கொள்கின்ற செயன்முறைகளைப் பன்முகப்படுத்தலின் கீழ் 8 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு தொழிற்படுகின்றன. உள்ளூராட்சி மன்ற முறையானது 18 நகர சபைகள், 37 நகர சபைகள் மற்றும் 256 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 311 அலகுகளை கொண்டு விளங்குகின்றது.

தற்போதைய முறையின் கீழ், மாகாண சபைகளும், உள்ளூராட்சி மன்றங்களும் தேவையான மூலவளங்களைத் திரட்டுவதில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கத் தினை மட்டுமே கொண்டிருப்பதுடன் அவை பலவீனமான நிறுவன ரீதியிலான கட்டமைப்பினால் பாதிக்கப்படும் வருகின்றன. இவை பரவலாக்கப்பட்ட இறை அமைப்புகள் என்பதிலும் பார்க்க மத்திய அரசாங்கத்தின் நிருவாக கருவியாகவே பெருமளவிற்கு தொழிற்பட்டு வருகின்றன. எனவே

அவை அவற்றின் மூலவள தளத்தினைப் போதுமானளவிற்கு கட்டியெழுப்புவதற்கு முயற்சியெதனையும் மேற்கொள்ளாது தமது தொழிற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் மாற்றல்களிலேயே பெருமளவிற்கு தங்கியிருக்கின்றன.

#### மாகாண சபைகளின் செயலாற்றம்

2004 இல் மாகாண சபைகளின் பொதுவான வரவு செலவுத் திட்டத் தொழிற்பாடுகள் 2003 ஐப் போன்றே தொடர்ந்திருந்தன. மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்புகள், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, முன்னைய ஆண்டினைப் போன்றே 0.7 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில், மொத்தச் செலவினம் முன்னைய ஆண்டைப் போன்றே 2.8 சதவீதத்தில் மாறாதிருந்தது.

மாகாண சபைகளின் அதிகரித்த அரசிறைக்கு மொத்த விற்பனை வரிகள் மற்றும் முத்திரைத் தீர்வை என்பனவற்றிலிருந்தான அரசிறைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மொத்த அரசிறையில் ஏறத்தாழ 72 சதவீதம் இவ்விரு மூலங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டது. மேல் மாகாணசபை மொத்த அரசிறைச் சேகரிப்பில் 67 சதவீதத்திற்கு வகைகூறியமைக்கு மேல்மாகாணத்தில் வர்த்தக கைத்தொழில் நடவடிக்கைகள் உயர்ந்தளவில் குவிந்து காணப்பட்டமையும் உயர்ந்த குடித்தொகையுமே காரணங்களாகும். முக்கிய அரசிறைச் சேகரிப்பினைக் கொண்ட ஏனைய மாகாண சபைகளாக மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாண சபைகள் காணப்பட்டன.

இன மோதல்களுடன் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக வடகிழக்கு மாகாண சபையின் மாகாண வரிகளை மத்திய அரசாங்கம் சேகரிக்கிறது.

மொத்த செலவினத்தின் மீண்டெழும் செலவினம் 2003 இனை போன்று மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக மாற்றமுறாது இருந்தது. ஆளணி ஊதியத்தின் பெரும் பங்கானது (92 சதவீதம்), கல்வி (67 சதவீதம்), சுகாதாரம் (25 சதவீதம்) ஆகிய துறைகளினால் ஈர்த்துக் கொள்ளப்பட்டது. மற்றைய நடைமுறைச் செலவினம் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான கூலியல்லாத ஏனைய செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

மாகாணத்திற்கான சிறப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களையும் வெளிநாட்டு நிதியிடல்களைக் கொண்ட சிறப்புச் செயற்றிட்டங்களையும் முக்கியமாக உள்ளடக்கிய மாகாணசபைகளின் முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் மொ.உ.உற்பத்தியின் 0.5 சதவீதத்திலிருந்து 2004 இல் மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. திரட்டிய கொடைகள், பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள், சமப்படுத்தும் கொடைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான குறித்துரைக்கப்பட்ட கொடைகள் என்பனவற்றின் நியதிகளில் அமைந்த மாகாண சபைகளுக்கான மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் ரூ.40.9 பில்லியன்களாக விளங்கிய வேளையில் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான வெளிநாட்டுக் கொடைகள் ரூ.5 பில்லியன்களாக விளங்கின.

### உள்ளூராட்சி மன்றங்களின் செயலாற்றம்

உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றினால் சேகரிக்கப்பட்ட அரசிறையினையும் மத்திய அரசிலிருந்தான மாற்றல்களையும் முக்கியமாகப் பயன்படுத்தி அவற்றிற்கு ஒப்படைக்கப்பட்ட தொழிற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தங்களின் கீழ் ஒப்படைக்கப்பட்டவாறு சொத்து மாற்றல் வரிகள், நீதிமன்ற தண்டப்பணம் போன்ற பரவலாக்கல் செய்யப்பட்ட சில அரசிறைகளைச் சேகரிப்பதில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முகவராகத் தொழிற்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் செலவினங்கள் ஆளணி ஊதியங்கள், மற்றைய நடைமுறைச் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவினங்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன.

உள்ளூராட்சி மன்றங்களின் காத்திரமான தொழிற்பாடுகள் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப


அலுவலர்கள் போதுமானளவில் இல்லாமையினாலும் பொருத்தமற்ற நிருவாக அமைப்பினாலும் பாதிப்புக்குள்ளாகின. வினைத்திறனின்மையானது பயனுள்ள பதிவேட்டுமுறைகள் இல்லாமை மற்றும் ஒழுங்குவிதிகள் மற்றும் கண்காணிப்பில் காணப்பட்ட பலயினங்கள் என்பனவற்றால் எடுத்துக் காட்டப் படுகிறது.

### 6.5 அரசு துறைப் படுகடனும் படுகடன் பணிக் கொடுப்பனவுகளும்

#### மத்திய அரசாங்கக் படுகடன்

அதிகரித்த பற்றாக்குறையினாலும் முக்கியமான வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபா தேய்வடைந்தமையினாலும் வெளிநின்ற மொத்த அரசு படுகடன் இருப்பு 2004 இன் மொ.உ.உற்பத்தியின் 106 சதவீதமாக இருந்தது. படுகடனானது 53 சதவீதமான உள்நாட்டுப் படுகடனையும் (ரூ.1,143.4 பில்லியன் அல்லது மொ.உ. உற்பத்தியில் 56.4 சதவீதம்), 47 சதவீதமான வெளிநாட்டுப் படுகடனையும் (ரூ.996.1 பில்லியன் அல்லது மொ.உ.உற்பத்தியில் 49.1 சதவீதம்) உள்ளடக்கியிருந்தது.

மொத்த உள்நாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தரக் கால மற்றும் நீண்ட கால படுகடனின் பங்கு 76 சதவீதத்திற்கு அதிகரித்தது. வெளிநின்ற உள்நாட்டுப் படுகடனின் சொத்துப்பட்டியலில் திறைசேரி முறிகள் பெரும் பங்கினை கொண்டு விளங்கி 56 சதவீதத்திற்கு வகைகூறின. சந்தைப்படுத்தலல்லாத படுகடன்களைக் குறைப்பதென்ற கொள்கையுடன் இணைந்துசெல்லும் விதத்தில் மொத்த உள்நாட்டுப் படுகடனில் வெளிநின்ற ரூபாப் பிணையங்கள் 2003 இன் 24.4 சதவீதத்திலிருந்து 14.4 சதவீதத்திற்கு தொடர்ந்து குறைவடைந்தன. குறுங்காலப் படுகடன் இருப்பில், திறைசேரி உண்டியல்கள் 90.4 சதவீதத்தினைக் கொண்டிருந்தன.



**அட்டவணை 6.7**  
**வெளிநின்ற அரசு துறை படுகடன்**  
**(ஆண்டு முடிவில்)**

ரூபா மில்லியன்

விடயம்	2001	2002	2003	2004 நடுகாலிகம்
<b>I. மத்திய அரசு படுகடன்</b>	1,452,706	1,670,342	1,863,851	2,139,526
உள்நாட்டுப் படுகடன் (அ)	815,965	948,386	1,019,969	1,143,389
காலமுடிவிற்ப்பு				
குறுகிய கால	278,624	259,205	249,621	269,784
நடுத்தர மற்றும் நீண்டகால	537,341	689,181	770,348	873,605
நிறுவனங்களிற்ப்பு				
வங்கிகள் (ஆ)	256,808	247,743	228,411	272,981
வங்கியல்லாத்துறை	559,157	700,643	791,559	870,408
<b>வெளிநாட்டுப்படுகடன்</b>	636,741	721,956	843,882	996,138
வகைகளிற்ப்பு				
சலுகைக் கடன்கள்	603,571	702,369	822,839	970,299
சலுகையற்ற கடன்கள்	33,170	19,588	21,043	25,838
நாணயத்திற்ப்பு				
சி.எ.உ.	249,852	297,848	359,844	420,459
ஐ.அ.டொலர்	137,401	128,952	134,538	152,562
யப்பானியயென்	185,079	218,921	260,706	310,311
டியூச் மார்க்(இ)	33,101	53,606	63,500	83,579
ஏனையவை	31,308	22,630	25,294	29,227
விளக்கம்.செலாவணீவீத வேறுபாடுகள்	48,844	74,044	67,691	106,502
<b>2. நிதியல்லா அரசு கூட்டுத்</b>				
<b>தாபன படுகடன்</b>	40,811	43,031	36,192	41,171
இலங்கை மின்சாரசபை	10,491	15,261	14,411	12,529
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்	18,674	16,232	14,909	23,326
கூட்டுறவு மொத்த				
விற்பனை நிலையம்	8,162	7,514	2,402	1,400
ஏனையவை	3,484	4,024	4,470	3,916
<b>3. மொத்த அரசு துறை படுகடன் (1+2)</b>	1,493,517	1,713,373	1,900,043	2,180,697

முலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) முறையே 1993இலும் 1996இலும் வழங்கப்பட்ட ரூ.24,088 மில்லியன் மற்றும் ரூ.23,873 மில்லியன் கொண்ட நீண்டகால முறிகளை உள்ளடக்குகின்றது. கூ. மொ. வி. நிலையம் சார்பாக வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.4397 மில்லியன் கொண்ட அரசாங்க திறை சேரி முறிகள் தவிர

(ஆ) வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு 2000இலும் 2001இலும் 2002இலும் 2003இலும் 2004 இலும் வெளிநின்ற நிலுவை முறையே ரூ.29,462 மில்லியன், ரூ.29,570 மில்லியன் மற்றும் ரூ.29,406 மில்லியன், ரூ.31,596 மில்லியன் கடன்பாடுகளை உள்ளடக்குகின்றது.

(இ) 2002 சனவரியில் இருந்து வெளிநின்ற டியூச்மார்க், பிரான்சிய பிராங்கு மற்றும் இத்தாலியின் லிரா ஆகிய நாணயத்தில் உள்ளபடுகடன் ஈரோ நாணயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேவேளை வங்கித்தொழில் முறையிலிருந்தான வெளிநின்ற கடன்பாடுகள் 19.5 சதவீதத்தினால் அதிகரித்து உள்நாட்டுப் படுகடனில் 24 சதவீதத்திற்கு வகைகூறின.

மொத்த வெளிநாட்டுப் படுகடனில் சலுகைக் கடன்களின் பங்கு 2003 இலான 98 சதவீதத்துடன்

ஒப்பிடுகையில் 97 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் இருபுடை மற்றும் பல்புடைக் கடன்கள் முறையே 47 சதவீதத்திற்கும், 51 சதவீதத்திற்கும் வகைகூறின. யப்பான் தொடர்ந்தும் முக்கிய இருபுடைக் கொடை வழங்குநராக விளங்கி மொத்த வெளிநாட்டுப் படுகடனில் 30.4 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் அதனைத் தொடர்ந்து ஐ.அமெரிக்காவும், சேர்மனியும் மொத்த வெளிநாட்டுப் படுகடனில் முறையே 5.8 சதவீதத்திற்கும், 5.7 சதவீதத்திற்கும் வகைகூறின. வெளிநின்ற மொத்த வெளிநாட்டுப் படுகடனில் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் முறையே 23 சதவீதத்திற்கும் 24 சதவீதத்திற்கும் வகைகூறி முக்கிய பல்புடை கொடை வழங்குனர்களாகக் காணப்பட்டன.

**நிதியல்லா அரசு கூட்டுத்தாபனப் படுகடன்**

வங்கித்தொழில் முறைக்கான நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் இருப்பு 2004 இறுதியில் ரூ.36.2 பில்லியனிலிருந்து ரூ.41.2 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியின் 2 சதவீதம்) அதிகரித்தது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சபை, மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் என்பன முக்கிய கடன்பாட்டாளர்களாக விளங்கி நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மொத்தப் படுகடனில் 90 சதவீதத்திற்கு வகைகூறின. இது நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்கள் அவற்றின் விலைகளை உற்பத்திச் செலவினை ஈடுசெய்யத் தக்க அளவிற்காவது சீராக்குவதில் காணப்பட்ட தாமதம் மற்றும் அத்தகைய சீராக்கம் போதியளவற்றதாக இருந்தமை ஆகியன காரணமாக ஏற்பட்ட ஒன்று திரண்ட இழப்புக்களைப் பிரதிபலித்தது.

**அரசு துறைப் படுகடன்**

மத்திய அரசாங்கத்தினையும் நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களையும் உள்ளடக்கிய அரசு துறையின் வெளிநின்ற படுகடன் இருப்பு 2003 இறுதியின் ரூ.1,900 பில்லியனிலிருந்து 2004 இறுதியில் ரூ.2,181 பில்லியனுக்கு அதிகரித்தது. 2004 இற்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக அரசு துறைப் படுகடனானது மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 107.9 இலிருந்து 2004 இல் மொ.உ.உற்பத்தியின் 107.5 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. அரசு படுகடனில் ஏற்படும் இத்தகைய வளர்ச்சியானது, தனியார் துறையின் வளர்ச்சி தியாகம் செய்யப்பட்டு

அட்டவணை 6.8  
அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

	ரூபா மில்லியன்				
	2001	2002	2003	2004 தற்காலிகம்	2005 மதிப்பீடு
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	179,072	284,358	344,634	300,563	395,418
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	84,765	167,843	219,508	180,781	267,418
உள்நாடு	56,844	130,786	185,085	147,740	225,102
வெளிநாடு	27,921	37,057	34,423	33,041	42,316
வட்டிக் கொடுப்பனவுகள்	94,307	116,515	125,126	119,782	128,000
உள்நாடு	84,560	105,897	113,540	105,878	109,617
குறுங்காலம்	26,109	29,422	25,147	20,474	16,944
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	58,451	76,475	88,393	85,404	92,673
வெளிநாடு	9,747	10,617	11,586	13,904	18,383

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

அதன் மூலம் அரசு படுகடன் அளவுக்கதிகமாக வளர்ச்சியடையும் தன்மை, உயர்ந்து செல்லும் வட்டிக் கொடுப்பனவுக் கடப்பாடுகள், நாணயக் கொள்கையின்மோசமான பாதிப்புகள், வெளிநாட்டு திடீர் மாற்றங்களை எதிர்த்து நிற்கக்கூடிய நாட்டின் இயலாற்றலிலான உண்மையான குறைப்பொன்று ஆகியவடிவிலான கடுமையான பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றது. எனவே, இறைப் பொறுப்பாண்மை முகாமைத்துவ சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவதற்கு அரசாங்கம் தீவிரமாக முயற்சிப்பது அவசியமானதாகும்.

### படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைகளுக்கான மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் அரசு

கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளையும் (ரூ.180.8 பில்லியன்), வட்டிக் கொடுப்பனவுகளையும் (ரூ.119.8 பில்லியன்) உள்ளடக்கி 2004 இல் ரூ.300.6 பில்லியனாகக் காணப்பட்டது. இத்தொகையில், உள்நாட்டு துறைக்கான கொடுப்பனவுகள் ரூ.253.6 பில்லியனாக விளங்கிய வேளையில் வெளிநாட்டுத் துறைக்கான கொடுப்பனவுகள் ரூ.47 பில்லியனாகக் காணப்பட்டன.

2004 இல் மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் 12.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு உள்நாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் வீழ்ச்சியடைந்தமையே காரணமாகும். எனினும், வெளிநாட்டுப் படுகடன் மீதான அதிகரித்த வட்டிக் கொடுப்பனவின் காரணமாக வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் அதிகரித்தன.

அரசு அரசிறைக்கான மொத்தப் படுகடன் கொடுப்பனவு விகிதம் மிக உயர்வாக 96.5 சதவீதத்தில் காணப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளினையும் விட 2004 இல் இவ்விகிதம் ஒப்பீட்டு ரீதியில் மேம்பாட்டினைக் காட்டிய போதிலும் கூட (2002 இல் 108.6, 2003 இல் 124.6) இது இறைத் தொழிற்பாடுகளின் செயற்பாட்டு ஆற்றலை இன்னமும் மட்டுப்படுத்துகின்றது. இதே போக்கினைத் தொடர்ந்து பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிக்கான மொத்த வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் விகிதம் 2003 இன் 7.3 சதவீதத்திலிருந்து 2004 இல் 6.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது, மொ.உ.உற்பத்திக்கான வெளிநாட்டுப்

அட்டவணை 6.9  
அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டி	2001	2002	2003	2004	2005
				தற்காலிகம்	மதிப்பீடு (₹)
அரசு படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	103.2	105.4	105.8	105.5	100.8
உள்நாட்டுப் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	58.0	59.8	57.9	56.4	54.6
வெளிநாட்டுப் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	45.3	45.6	47.9	49.1	46.2
மொத்த வெளிநாட்டுப் படுகடன் / ஏற்றுமதிகள் (அ)	115.5	126.4	133.7	134.9	131.6
மொத்தப் படுகடன் பணிகள் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	12.7	17.9	19.6	14.8	17.4
மொத்த படுகடன் பணிகள் / அரசு அரசிறை (ஆ)	76.4	108.6	124.6	96.5	101.5
இதில்: உள்நாட்டுப் படுகடன் பணிகள் / அரசு அரசிறை (ஆ)	60.4	90.4	108	81.4	85.9
மொத்த படுகடன் பணிகள் / அரசு செலவினம் (இ)	38.0	49.8	54.1	45.7	47.8
இதில்: உள்நாட்டுப் படுகடன் பணிகள் / அரசு செலவினம் (இ)	30.0	41.5	46.9	38.6	40.4
வெளிநாட்டுப் படுகடன் பணிகள் / ஏற்றுமதிகள் (அ)	6.8	8.3	7.3	6.4	7.6
உள்நாட்டு வட்டி / மொத்த உள்நாட்டு உற்பத்தி	6.0	6.7	6.4	5.2	4.8
உள்நாட்டு வட்டி / அரசு நடைமுறைச் செலவினம்	27.9	32.0	33.7	27.3	26.2
வெளிநாட்டு வட்டி / ஏற்றுமதிகள் (அ)	1.8	1.9	1.8	1.9	2.2


அ. ஏற்றுமதிப் பொருட்களும் பணிகளும்

ஆ. அரசு அரசிறையானது பொருளாதாரப் படிவத்திலுள்ளது

இ. அரசு செலவினமானது கடன்தீர்ப்பனவு கொடுப்பனவையும் உள்ளடக்கும்.

ஈ. ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி



படுகடன் விகிதம் 2004 இல் பெரும்பாலும் 49 சதவீதமாக இருந்தபோதிலும் வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடனின் உயர்ந்த சலுகைத் தன்மைகளே இக்குறைந்த வீதத்திற்கு காரணமாக அமைந்தன.

2005 இல் அரசாங்கத்தின் மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.395.4 பில்லியன்களாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது உள்நாட்டுத் துறைக்கான ரூ.334.7 பில்லியன் கொண்ட

கொடுப்பனவுகளையும் வெளிநாட்டுத் துறைக்கான ரூ.60.7 பில்லியன் கொண்ட கொடுப்பனவுகளையும் உள்ளடக்கியுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவுவதற்காக, நாட்டிற்கான ஒரு நிவாரணமாக பரிசீலிப்பில் (இது ஜி 7 நாடுகளையும் உள்ளடக்குகிறது) உள்ள கொடையாளர்களினால் 2005 இற்காக படுகடன்களை காலம் தாழ்த்திச் செலுத்துவதற்கான சலுகை வழங்கப்பட்டது. 2005 இல் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் மூலதன மயமாக்கப்பட்டதுடன் ஓராண்டு சலுகைக் காலத்துடன் நான்காண்டு காலப்பகுதியில் மீளச்செலுத்துவதற்கு மீள் அட்டவணைப்படுத்தப்பட்டது. 2005 இல் இத்திட்டத்தின் கீழான மொத்தப் படுகடன் நிவாரணம் ஐ .அ.டொலர்கள் 300 மில்லியன்களாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த ஏற்றுமதிகளுக்கான வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவு விகிதம் ஆரம்ப மதிப்பீடான 7.6 சதவீதத்திலிருந்து 2005 இல் 3.8 சதவீதத்திற்கு தற்காலிகமாக வீழ்ச்சியடையும்.